

வகுப்பு - 26

ஆகஸ்ட் / மாதப் பாடப்பகுதிகள்

வியல் - 3

துணைப்பாடம் : நூலகம் நோக்கி

இலக்கணம் : மனநிலை முதல் எழுத்துகளை

வியல் - 4

உதயன் (2) ஆசிரியர்களை

உதயன் : 2 கண்ணியை கண்ணாறுக்கு (உயர்மாதிரி)

2ரைநடை : தமிழர் வகுவிதர்

துணைப்பாடம் : அறிவுகால் மனையார் (உதயல்பாடு)

இலக்கணம் : மனநிலை இறுதி எழுத்துகள்

உதயன் : திருக் குறள்

கியஸ்-3

துணைப்பாடம்

நூலகம் நோக்கி

I வினா-விடை :-

1. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ன நடு எது?

விடை: ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ன நடு சீரை,

2. சிறந்த நூலகங்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் யாது?

விடை: சிறந்த நூலகங்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது ஆகும்.

3. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளது?

விடை: அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எட்டுத் தளங்கள் உள்ளன.

4. ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

விடை: ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எண்ணையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.

5. நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக.

* அறிஞர் அண்ணா

* அண்ணல் அம்பேத்கர்

* ஜவகர்லால் நேரு

* காரல் மார்க்ஸ்

திலக்கணம்

மொழி முதல் எழுத்துகள்

I நிரப்புக: -

1. சொல்லின் முதலில் உரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்து என்பர்.
2. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் உரும்.
3. 'மொழி' என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.
4. 'ங' வரிசையில் 'ங' என்னும் ஐந் எழுத்து மட்டும் சொல்லில் முதல் எழுத்தாக உருகிறது.
5. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் உரும்.

6. 'சு' வரிசையில் சு, சூ, சு, சூ சகிய
நாண்டு எழுத்துகளும் தசல்லிற் றுதலில் உரு

7. மய்யெழுத்துகள் பதினாட்டு தசு ல்லிற்
முதலில் உராது

8. உகர வரிசையில் மொழிக்கு முதலில் உரு
எழுத்துகலின் எண்ணிக்கை எட்டு

இயல்-4

செய்யுள்

சீசாரக்கோவை

I சிறுவினா :

1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாது எது?

விடை : எந்த உயிருக்கும் செய்யக் கூடாது தும்பம்
சீகும்.

2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

விடை : நம் நற்பண்பு உடையவருடன் நட்புக்
கொள்ள வேண்டும்.

சிறுவினா புத்தகத்தைப் பார்த்துப் படிக்க வைத்து

புத்தகப்பயிற்சி :

பக்க எண் 63-ஐ படிக்க வைத்து.

தெய்வம்: [திருக்குறள்]

1. வினா - விடை:

1. எப்படி உண்பது விடும்பத்தக்கச் சின்று?

விடை: அமித்தமே உணரவும் விருந்தினர் இருக்கும் போது தான் மட்டுமே உண்பது விடும்பத்தக்கச் சின்று.

2. எது தீமையானது என்ன வன்முறை கூறுகிறார்?

விடை: அடுத்தவர் பாடுகளைக் களவாடலாம் என உணர்ந்தால் நினைப்பது கூடத் தீமையானது.

3. ஆக்கம் யாநிடம் வந்தி கேட்டுத் தகல்பும்?

விடை: துறந்த ஆக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வந்திகேட்டுத் தகல்பும்.

4. நாம் எத்தனைகய தகாற்கதைப் பேச வேண்டும் என்ன வன்முறை கூறுகின்றார்?

விடை: பயனுடைய தகாற்கதை மட்டுமே பேசுக. பயன் இல்லாத தகாற்கதைப் பேசாமல் அது விடுக, என்ன வன்முறை கூறுகின்றார்.

உரைநடை - தமிழர் மருவியர்

2 குறுவினா:

1. போகிப் பண்டிதை எதற்காகக் கொண்டாடப்படுகிற

விடை: "பழைய கடிதமும் புதிய புத்தகம்" என்பது சிற்றொரு மொழி, வீட்டில் உள்ள பழைய மொழிகளை நீக்கி வீட்டைத் தூய்மை செய்வதற்காக போகிப் பண்டிதை கொண்டாடப்படுகிறது.

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செய்வது கிறார்கள்?

விடை: உழவுக்கும் உழவர்களுக்கும் மாடுகள் உற்றது. சூழையாக மாடுகள் விளங்குவதால் உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செய்வது கிறார்கள்.

சிறுவனா: புத்தகத்தைப் 'பார்த்து' படிக்க வைத்தால்

புத்தகப்பயிற்சி:

பக்க எண் 69-ஐ படிக்க வைத்தால்

பொதுக்கட்டுரை
உடற்பயிற்சியின் பயன்கள்

குறிப்புச்சட்டகம் :-

* முன்னுரை

* உடற்பயிற்சியின் சிறப்பு

* உடற்பயிற்சியின் பயன்கள்

* உடற்பயிற்சியின் வகைகள்

* உடற்பயிற்சிக்குரிய ஏற்பாடுகள்

* முடிவுரை

* முன்னுரை :-

"உடலில் உறுதி உடையவரே உலகில் கிழம உடையவராம்" என்கிறார் கவிமணி. கிறிஸ்தவன் தந்த மிகப்பெரிய கொடையான உடலினை பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி ~~மிக~~ மிக அவசியமானது.

உடற்பயிற்சியின் சிறப்பு :-

"சூடி விளையாடு பாப்பா என்சும்" உடலினை உறுதிதெய் என்சும் கூறுகிறார் பாரதியார். காலை, மாலை கிழம் வையிலில் உலாவி வருவதனாலும், உடற்பயிற்சி செய்வதனாலும் உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்கின்றன.

உடற்பயிற்சியின் பயன்கள் :-

* உடற்பயிற்சி செய்வதின் மூலம் கிரத்த சூட்டம் அதிகரித்து நரம்புகள் சுறுசுறுப்பு அடைகின்றன.

* உடற்பயிற்சி செய்வதால் நல்ல பதி
நல்ல சூக்கம் கிடைக்கின்றது. உடல் நோய்
இல்லாமல் நல்ல நிலையில் இயங்குகிறது.

உடற்பயிற்சியின் உபகரணங்கள் :-

* சூடுதல், தாதுதல், நீந்துதல் போன்றவை
உடற்பயிற்சிக்கான சிறந்த வினையாட்டுகளுக்கும்.

* காஸ்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து,
கபடி போன்றவை குழுவிலுடன் வினையாட்டு
வீடு வினையாட்டுகள் ஆகும்.

உடற்பயிற்சிக்கான உற்பாடுகள் :-

தமிழ்நாடு அரசு உடற்பயிற்சியின் முக்கியத்
-துவத்தை அறிந்த வினையாட்டுக்களை ஒரு
குறையையும், தாமதாத்தையும்கூட வினையாட்டுப்
பாடுகளையும் வழங்கியுள்ளது.

முடிவுரை :

எல்லாச் செயல்பாடுகளும் பெற்றிருந்தால்
அவற்றை அனுபவிக்கின்ற கருவியாக இருப்பது
உடம்பே. அத்தகைய சிறப்பு வாய்ந்த
உடம்பை காக்க உடற்பயிற்சி செய்வோம்.

[துணைப்பாடம்]: அறிவுசால் சூனையயர்
செயல்பாடாக் கொடுக்கப்பட்டுள்ளது.

கியல் - 4
கிலக்கணம் [மொழி கிசுதி எழுத்துகள்]

I கிரப்புக:

1. சதால்லிண் கிசுதியில் உகம் எழுத்துகளை மொழிகிசுதி
எழுத்துகள் எண்பர்.
2. தமிழ் எழுத்துகளில் எல்லா எழுத்துகளும் சதாற்கிண்
கிசுதியில் உருவதில்லை.
3. உயிர் எழுத்துகள் பண்கிரண்டும் மெய்யுடன்
கிணைந்து உயர்மெய்யாத மட்டுமே மொழி கிசுதியில் உகம்.
4. சதால்லிண் கிசுதியில் உயிரெழுத்துகள் தகித்து
உருவதில்லை.
5. க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய உரு மெய்
எழுத்துகளும் சதால்லிண் கிசுதியில் உருவதில்லை.
6. உயிர்மெய் எழுத்துகளும் 'ங்' எழுத்து உரிசை சதால்லிண்
கிசுதியில் உருவது.
7. சூகர உரிசையில் தநா எழுத்து தனர பிற
உயிர்மெய் எழுத்துகள் மொழி கிசுதியில் உருவதில்லை.
8. 'தநா' எண்ணும் எழுத்து சூரெழுத்து சூரு மொழியாக்
துன்பம் எண்ணும் பாராடுகில் உரும்.
9. ஆய்ந எழுத்து சதால்லிண் கிசுதியில் மட்டுமே உரும்.
10. அணையடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சதால்லிண்
கிசுதியில் உரும்.